

100/DD/18

Register Number									
--------------------	--	--	--	--	--	--	--	--	--

## DEPARTMENTAL EXAMINATIONS

## DEPARTMENTAL TEST IN COMMERCIAL TAXES ACTS – PART III

(Without Books)

Maximum Time : 2 hours

Maximum Marks : 80

**IMPORTANT INSTRUCTIONS****OBJECTIVE TYPE**

கொள்குறி வகை வினாத்தாள்

**Read the following instructions carefully before beginning to answer the questions.**

வினாக்களுக்கு விடையளிக்க தொடங்கும் முன்பு கீழ்க்கண்ட அறிவுரைகளை கவனமாக படிக்கவும்.

**NB : Words of masculine gender in these instructions shall, where the context so require, be taken to include feminine gender.**

இந்த அறிவுறுத்தலில் ஆண் பாலினரின் வார்த்தைகளில், சூழலுக்கேற்ப தேவைப்படின் பெண் பாலினரின் வார்த்தைகளும் அடங்கும்.

**This booklet should not be opened till the Invigilator gives a signal to open it. As soon as the signal is received you should open the booklet and then proceed to answer the questions.**

இந்த வினாத்தொகுப்பினை கண்காணிப்பாளரின் அனுமதி பெறுவதற்கு முன்னர் திறக்கக்கூடாது. கண்காணிப்பாளர் வினாத்தொகுப்பினை திறப்பதற்கு அனுமதி அளித்தவுடன் வினாத்தொகுப்பினை திறந்து விடையளிக்க தொடங்கலாம்.

1. This question booklet contains 80 number of objective type questions. Prior to attempting to answer, the candidate is requested to check whether all questions are there and ensure that there are no blank pages in the question booklet. In case, if any defect is noticed in the question paper, it shall be reported to the Invigilator immediately, **within first 10 minutes** after which no request will be entertained.

இவ்வினாத்தாள் 80 கொள்குறி வகை வினாக்களை கொண்டது. விண்ணப்பதாரர்கள் விடையளிக்க தொடங்கும் முன், வினாத்தாளில் எல்லா வினாக்களும் இடம் பெற்றுள்ளனவா என்பதையும், ஏதேனும் சில பக்கங்கள் / வினாக்கள் அச்சிடப்படாமல் விடுபட்டுள்ளனவா என்பதையும் சரிபார்த்துக் கொள்ளவும். வினாத்தாளில் ஏதேனும் குறை இருப்பின் வினாத்தாளைப் பெற்ற பின் பத்து நிமிடங்களுக்குள் அறை கண்காணிப்பாளரிடம் தெரிவிக்க வேண்டும். அதற்கு பிறகு தெரிவிக்கப்படும் கோரிக்கைகள் ஏதும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

2. Answers all questions. All questions carry equal marks.

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க வேண்டும். அனைத்து வினாக்களும் சமமான மதிப்பெண்கள் கொண்டவை.

[Turn over

3. Candidate must write his Register Number in the space provided on the top right side of this booklet alone. Do not write anything else on the Question Booklet.  
விண்ணப்பதாரரின் பதிவெண்ணை இவ்வினாத்தாளின் மேல் வலது பக்கத்தில் அதற்கென ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் எழுத வேண்டும். வினாத்தாளில் வேறு எதையும் எழுதக் கூடாது.
4. The sheet before the last page of the question booklet shall be used for any rough work.  
வினாத்தாளின் கடைசி பக்கத்திற்கு முன் பக்கத்தில் rough work எழுதி பார்க்க உபயோகித்துக் கொள்ளவும்.
5. (a) Each question comprises of four responses i.e. (A), (B), (C) and (D). Candidate shall select only one correct response. In case, if the candidate feels that there are more than one correct response, **shade the response which he considers is the best.**  
(b) In any case, a candidate shall choose only one response for each question.  
(c) **If more than one answer is shaded for a question, the answer will be treated as wrong and no mark will be given for that question.**  
(d) The total marks will depend on the total number of correct responses marked in the OMR answer sheet. (For this purpose, only one shaded circle for a question will be taken into account for awarding mark)
- (a) ஒவ்வொரு வினாவிற்கும் (A), (B), (C), (D) என நான்கு விடைகள் கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர் அவற்றில் ஏதேனும் ஒரு சரியான விடையைத் தேர்வு செய்ய வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட சரியான விடைகள் ஒரு வினாவிற்கு இருப்பதாக கருதினால், அவற்றில் எவ்விடை மிகச் சரியானது என கருதுகிறீர்களோ, அவ்விடையை நிழலிட்டு காட்ட வேண்டும்.  
(b) எவ்வாறிருப்பினும், ஒரு வினாவிற்கு ஒரே ஒரு விடையைத் தான் தேர்ந்தெடுக்க வேண்டும்.  
(c) ஒரு வினாவிற்கு ஒன்றுக்கு மேற்பட்ட வட்டங்களில் விடையளிக்கப்பட்டிருந்தால் அவ்விடை தவறானதாக கருதப்பட்டு, அவ்வினாவிற்கு மதிப்பெண் வழங்கப்படமாட்டாது.  
(d) OMR விடைத் தாளில் குறிக்கப்பட்ட சரியான விடைகளைப் பொறுத்து, மொத்த மதிப்பெண்கள் வழங்கப்படும் (ஒரு வினாவிற்கு ஒரு வட்டத்தில் (குறிப்பிட்ட) நிழலிட்ட விடை மட்டுமே மதிப்பெண் வழங்க கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்).
6. Do not mark the answers in the Question Booklet.  
வினாத்தாளில் விடைகளைக் குறிப்பிடக் கூடாது.
7. Candidate shall not remove or tear off any sheet from this question booklet. During the examination he is not allowed to take the question booklet out of the examination hall. Only after the examination is over, he shall be allowed to take the question booklet.  
விண்ணப்பதாரர், வினாத்தாளின் எந்த ஒரு பக்கத்தையும், நீக்கவோ அல்லது கிழிக்கவோ கூடாது. தேர்வு நடைபெறும் போது, வினாத்தாளை தேர்வு கூடத்தைவிட்டு வெளியே எடுத்து செல்ல அனுமதி கிடையாது. தேர்வு முடிந்த பின்னரே வினாத்தாளை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவர்.
8. Failure to comply with any of the above instructions will render you liable to such action or penalty as the Commission may decide.  
மேற்கண்ட அறிவுரைகளில் ஏதேனும் மீறப்படுமேயானால் தேர்வாணையம் எடுக்கும் தண்டனை / நடவடிக்கைக்கு உள்ளாக நேரிடும்.
9. In case of doubt, English version is the final.  
வினாக்களில் சந்தேகமிருப்பின், ஆங்கில வடிவில் கொடுக்கப்பட்டுள்ள வினாக்களே இறுதியானது.

1. Which of the following is Banker's book?

- (A) Purchase ledger (B) Ledger  
(C) Sale ledger (D) All of the above

கீழ்க்கண்டவைகளில் எவை வங்கியாளரின் புத்தகம்?

- (A) கொள்முதல் பதிவேடு (B) பேரேடு  
(C) விற்று வரவு பதிவேடு (D) மேற்கண்டவை எல்லாம்

2. Recovery of tax cannot be made from the following person

- (A) Legal representative  
(B) Transferee of business  
(C) Partner / Proprietor  
(D) Insolvent

வரிவசூல் கீழ்க்கண்ட நபர்களிடம் மேற்க்கொள்ள இயலாது

- (A) சட்டமுறை சார்பாளர்  
(B) வணிகம், உரிமை மாற்றம் பெற்றவர்  
(C) பங்குதாரர் / உரிமையாளர்  
(D) திவாலானவர்

3. Which statement is correct in relation to a private limited company?

- (A) Does not prohibit invitation for subscription of share  
(B) Liability of the directors limited  
(C) Does not limits the number of the directors  
(D) Does not get incorporated under Companies Act.

தனியார் வரையறுக்கப்பட்ட நிறுவனம் தொடர்பாக கீழ்க்கண்ட கூற்றில் எவை சரியானது?

- (A) பங்கு சந்தா பெற தடையில்லை  
(B) இயக்குநர்களின் கடப்பாடு வரையறுக்கப்பட்டு இருத்தல்  
(C) இயக்குநர்களின் எண்ணிக்கை வரையறுக்கப்படாமல் இருத்தல்  
(D) நிறுவன சட்டத்தின் படி பதிவு செய்யாமல் இருத்தல்

4. Responsibilities of partners in a partnership firm in relation to arrear of tax

- (A) Responsible to the extent of share in partnership
- (B) Managing partner is responsible
- (C) Partners are jointly or severally responsible
- (D) Partners are responsible only to the extent of investment made

பங்கு நிறுவனத்தில் உள்ள பங்குதாரரின் வரி செலுத்த வேண்டிய கடப்பாடு

- (A) பங்கு நிறுவனத்தில் அப்பங்குதாரரிடம் உள்ள அப்பங்கின் அளவு
- (B) நிர்வாகிக்கும் பங்குதாரர் மட்டுமே பொறுப்புடையவர்
- (C) எல்லா பங்குதாரரும் சேர்ந்தும், தனித்தும் பொறுப்பு உள்ளவர்கள்
- (D) பங்குதாரர் அவர் செய்யும் முதலீட்டின் அளவுக்கு பொறுப்புடையவர்

5. Which of the following does not include Immovable property?

- (A) Land
- (B) House
- (C) Public buildings
- (D) Standing timber growing crops or grass

அசையா சொத்து என்பது கீழ்க்கண்டவற்றில் உள்ளடக்காது?

- (A) நிலம்
- (B) வீடு
- (C) பொது கட்டிடம்
- (D) நிலத்தில் நிற்கும் மரம் மற்றும் பயிர்

6. Which of the following is Document of Title of goods?

- (A) Railway receipt
- (B) Bill of lading
- (C) Dock warrant
- (D) All of the above

சரக்கு உரிமை ஆவணம் என்பது எதை கீழ்க்கண்டவற்றில் உள்ளடக்கியது?

- (A) இரயில் போக்குவரத்து சீட்டு
- (B) கப்பல் சரக்கு பட்டியல்
- (C) கப்பல் துறை ஆணை (Dock warrant)
- (D) மேற்கண்டவையெல்லாம்

7. Which of the following is defined as goods in sale of goods Act 1930?

- (A) Immovable property
- (B) Movable property
- (C) Money
- (D) Actionable claim

கீழ்க்கண்டவற்றில் எவை பொருட்கள் விற்பனைச் சட்டம் 1930 கீழ் பொருட்களாக விவரிக்கப்பட்டுள்ளது?

- (A) அசையா சொத்து
- (B) அசையும் சொத்து
- (C) செய்தித்தாள் (Money)
- (D) செயல்திறன் மிக்க கூட்டு (Actionable claim)

8. Which of the following is an actionable claim?

- (A) Debt secured by mortgage / hypothecation of movable property
- (B) Debt secured by mortgage / hypothecation of immovable property
- (C) Debt secured by mortgage / hypothecation to any beneficial interest in movable property
- (D) None of the above

கீழ்க்கண்டவற்றில் எவை செயல்திறன் மிக்க கூட்டு என்பது?

- (A) அசையும் சொத்தை அடமானமாக வைத்து பெறப்பட்ட கடன்
- (B) அசையா சொத்தை அடமானமாக வைத்து பெறப்பட்ட கடன்
- (C) அசையும் சொத்தின் மீது ஈட்டப்படும் பயன்களை அடமான வைத்து பெறப்பட்ட கடன்
- (D) மேற்கூறியவை எவையும் இல்லை

9. Which of the following right a buyer can get on Breach of warranty?

- (A) Repudiate the contract
- (B) Claim for damages
- (C) Reject the goods
- (D) All of the above

உத்திரவாதத்தை மீறும் பட்சத்தில் கீழ்க்கண்டவற்றில் எவை வாங்குபவரின் உரிமையாகிறது?

- (A) ஒப்பந்தத்தை முறிவு செய்தல்
- (B) நஷ்டத்திற்கான இழப்பீடு கோருதல்
- (C) வாங்கிய பொருளை திரும்பி அனுப்புதல்
- (D) மேற்கண்டவை எல்லாம்

10. The power of the collector under RR Act is assigned to whom for the recovery of sales tax
- (A) Joint Commissioner  
(B) Commissioner  
(C) Additional Commissioner  
(D) Deputy Commissioner (Territorial)

வருவாய் மீட்பு சட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம் விற்பனை வரி வசூல் செய்ய கீழ்க்கண்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது

- (A) இணை ஆணையர்  
(B) ஆணையர்  
(C) கூடுதல் ஆணையர்  
(D) பிராந்திய துணை ஆணையர்

11. Which article of Constitution of India guarantees equality before law to every person?

- (A) Article 16 (B) Article 21  
(C) Article 14 (D) Article 18

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் எந்த பிரிவு சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்கிற உத்திரவாதத்தை அளிக்கிறது?

- (A) பிரிவு 16 (B) பிரிவு 21  
(C) பிரிவு 14 (D) பிரிவு 18

12. Under which of the following acts the powers to summon witness and enforce attendance under the sales tax act is derived

- (A) Code of criminal Procedure  
(B) Code of civil Procedure  
(C) Indian Penal Code  
(D) Indian Evidence Act

வணிகவரி சட்டத்தில் சாட்சியை அழைக்கவும் மற்றும் அவரின் வருகையை உறுதி செய்யவும் அதிகாரம் எந்த சட்டத்திலிருந்து வழங்கப்படுகிறது?

- (A) குற்றவியல் நடைமுறை குறியீடு  
(B) உரிமை இயல் நடைமுறை குறியீடு  
(C) இந்திய தண்டனை குறியீடு  
(D) இந்திய சாட்சி சட்டம்

13. Demand notice in which Form to be served to attach immovable property

- (A) Form 4 (B) Form 2  
(C) Form 5 (D) Form 7

அசையா சொத்தை கையகப்படுத்த எந்த கீழ்க்கண்ட படிவத்தின் கேட்பு தாக்கீது சார்வு செய்ய வேண்டும்?

- (A) படிவம் 4 (B) படிவம் 2  
(C) படிவம் 5 (D) படிவம் 7

14. Which Article of Constitution of India gives right for free trade and commerce through out India?

- (A) Article 308 (B) Article 301  
(C) Article 312 (D) Article 295

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் எந்த பிரிவு இந்தியா முழுவதும் சுதந்திரமாக வர்த்தகம் மற்றும் வணிகம் செய்ய உரிமை வழங்குகிறது?

- (A) பிரிவு 308 (B) பிரிவு 301  
(C) பிரிவு 312 (D) பிரிவு 295

15. Demand notice in which Form to be served to attach movable property

- (A) Form 6 (B) Form 2  
(C) Form 4 (D) Form 1

அசையும் சொத்தை கையகப்படுத்த எந்த கீழ்க்கண்ட படிவத்தின் கேட்பு தாக்கீது சார்வு செய்ய வேண்டும்?

- (A) படிவம் 6 (B) படிவம் 2  
(C) படிவம் 4 (D) படிவம் 1

16. What is time of distress provided under Revenue recovery Act?

- (A) During the day time  
(B) From 10 AM to 6 PM  
(C) After sunrise and before sunset  
(D) Till 8 PM

வருவாய் மீட்பு சட்டத்தில் எந்த நேரத்தில் பொருட்களை கையகப்படுத்த வேண்டுமென நிர்ணயிக்கப்பட்டுள்ளது?

- (A) பகல் பொழுது  
(B) காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை  
(C) சூரிய உதயத்திலிருந்து சூரியன் மறையும் வரை  
(D) இரவு 8 மணி வரை

17. Which of the following is called a document?

- (A) Map or plan  
(B) Inscription on a stone or metal plate  
(C) Caricature  
(D) All the above

கீழ்க்கண்டவற்றில் எவை ஆவணமாக கருதப்படுகிறது?

- (A) வரைபடம்  
(B) கல்வெட்டு / செப்பேடு  
(C) சித்திரம் / குறியீடு  
(D) மேற்கண்டவை எல்லாம்

18. The power to levy sales tax is derived from which of article of the constitution?

- (A) Article 243  
(B) Article 244  
(C) Article 239  
(D) Article 246

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் எந்த பிரிவு விற்பனைக்கு வரி விதிக்க மாநிலங்கள் சட்டம் இயற்ற அனுமதிக்கிறது?

- (A) பிரிவு 243  
(B) பிரிவு 244  
(C) பிரிவு 239  
(D) பிரிவு 246

19. The application code of criminal procedure extends to which of the following place?

- (A) Whole of India except Jammu & Kashmir, Nagaland and Tribal areas  
(B) Whole of India except Jammu & Kashmir  
(C) Whole of India  
(D) Whole of India except Jammu & Kashmir and Nagaland

இந்திய குற்றவியல் நடைமுறை குறியீடு எந்த கீழ்க்கண்ட இடங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது?

- (A) ஜம்மு-காஷ்மீர், நாகலாந்து, பழங்குடிப் பகுதிகள் நீங்கலாக இந்தியா முழுவதும்  
(B) ஜம்மு-காஷ்மீர் நீங்கலாக இந்தியா முழுவதும்  
(C) இந்தியா முழுவதும்  
(D) ஜம்மு-காஷ்மீர், நாகலாந்து நீங்கலாக இந்தியா முழுவதும்



20. In the following who is a Public Officer?

- (A) Every judge
- (B) Every member of Indian Civil Service
- (C) Every Gazetted officer in the military
- (D) All of the above

கீழ்க்கண்டவர்களில் யார் பொது அதிகாரி?

- (A) ஒவ்வொரு நீதிபதியும்
- (B) ஒவ்வொரு இந்திய குடிமை பணி உறுப்பினரும்
- (C) ஒவ்வொரு இராணுவ அரசிதழ் அதிகாரியும்
- (D) மேலே உள்ள அனைத்தும்

21. High Court in relation to Andaman and Nicobar means

- (A) High Court of Delhi
- (B) High Court of Madras
- (C) High Court of Calcutta
- (D) None of the above

அந்தமான் மற்றும் நிக்கோபர் தொடர்பான நீதிமன்றம் என்பது

- (A) டில்லி நீதிமன்றம்
- (B) மதராஸ் நீதிமன்றம்
- (C) கல்கத்தா நீதிமன்றம்
- (D) மேலேயுள்ள எவையுமல்ல

22. Who has been empowered to administer oath of the defendant under The Code of Civil Procedure

- (A) Any Court or Magistrate
- (B) Any officer whom the High Court can appoint in this behalf
- (C) None of the above
- (D) Both (A) and (B)

உரிமையியல் நடைமுறைத் தொகுப்புச் சட்டத்தின் கீழ் பிரதிவாதியாக ஆணை உறுதி மொழி செய்விக்க எவரால் அதிகாரம் வழங்க இயலும்?

- (A) ஏதேனும் நீதிமன்றம் அல்லது நீதிபதி
- (B) நீதிமன்றம் நியமிக்கும் அலுவலர் எவரேனும்
- (C) மேலேயுள்ள எவையுமல்ல
- (D) (A) மற்றும் (B) இரண்டும்

23. Who shall be qualified for the appointment as a auditor for a company

- (A) Body corporate
- (B) An officer of the company
- (C) None of the above
- (D) Both (A) and (B)

ஒரு நிறுவனத்தின் பட்டய கணக்கராக யாரொருவர் நியமிக்கப்பட தகுதியுள்ளவர்?

- (A) கூட்டாண்மை அமைப்பு
- (B) நிறுவனத்தின் அலுவலர்
- (C) மேலேயுள்ள எவையுமல்ல
- (D) (A) மற்றும் (B) இரண்டும்

24. Every company shall at each annual general meeting appoint an auditor or auditors to hold office from the conclusion of that meeting

- (A) For a period of 6 months
- (B) For a period of 3 months
- (C) Until the conclusion of the next annual general meeting
- (D) Until the beginning of the next annual general meeting

ஒவ்வொரு நிறுவனமும் அதன் வருடாந்திர பொதுகுழு கூட்டத்தில் கணக்காயர் அல்லது கணக்காயர்களை பொது குழு கூட்ட நிறைவிலிருந்து கீழ்க்குறிப்பிட்ட காலம் வரை அந்நிறுவனத்தில் பொறுப்பு வகிக்க நியமிக்க வேண்டும்.

- (A) ஆறு மாத காலம்
- (B) மூன்று மாத காலம்
- (C) அடுத்த பொது குழு முடியும் வரை
- (D) அடுத்த பொது குழு ஆரம்பம் வரை

25. According to Code of Civil Procedure, no party shall be ordered to appear in person unless he resides,

- (A) Within the local limit of the Court's ordinary original jurisdiction
- (B) Without such limits but a place less than 100 miles distance from the Court house
- (C) None of the above
- (D) Both (A) and (B)

உரிமையியல் நடைமுறை சட்டத்தின் படி எந்தவொரு கட்சிகாரரையும் நேரில் ஆஜாராக ஆணையிட அவர் கீழ்க்கண்ட இடத்தினை வசியிடமான இருந்தல் அவசியம்

- (A) நீதிமன்ற அசல் அதிகார எல்லை வரம்புக்குள்
- (B) "அ" வில் சொன்ன எல்லை வரம்பு நிபந்தனை இல்லாமல் நீதிமன்றத்திலிருந்து 100 மைல் தொலைக்குள்
- (C) மேற்சொல்லப்பட்டவை அல்ல
- (D) மேற்சொல்லப்பட்ட இரண்டும்

26. The constitution says,
- (A) India shall be Union of States
  - (B) Bharat shall be Union of States
  - (C) None of the above
  - (D) Both (A) and (B)

அரசமைப்பு கூறுவது

- (A) இந்தியா மாநிலங்களின் ஒன்றியமாக இருப்பது
- (B) பாரதம் மாநிலங்களின் ஒன்றியமாக இருப்பது
- (C) மேலேயுள்ள எவையுமல்ல
- (D) (A) மற்றும் (B) இரண்டும்

27. The goods identified and agreed upon at the time a contract of sale is made are called

- (A) Ordinary Goods
- (B) Specified Goods
- (C) Scheduled Goods
- (D) Delivered Goods

சரக்குகளை தேர்ந்தெடுப்பது அவற்றை விற்பதற்குரிய ஒப்பந்தம் செய்வது இவ்வாறு அழைக்கப்படுகிறது

- (A) சாதாரண சரக்கு
- (B) குறிப்பிட்ட சரக்கு
- (C) பட்டியல் சரக்கு
- (D) ஒப்படைத்த சரக்கு

28. Goods derive declared goods status from the constitution of India under article

- (A) 286
- (B) 271
- (C) 260
- (D) 371

இந்திய அரசியலமைப்புச் சட்டம் எந்த பிரிவின் கீழ் சில பொருட்கள் அறிவிக்கப்பட்ட பொருட்களாக கூகைப்படுத்த வழி வகை செய்கிறது?

- (A) 286
- (B) 271
- (C) 260
- (D) 371

29. The term Transfer under the Transfer of Property Act 1882, not refers to

- (A) Right to sue
- (B) Easement right
- (C) Public office
- (D) All of the above

சொத்துரிமை மாற்றச் சட்டம் 1882 ன் படி மாற்றம் எனும் சொல் கீழ்க்கண்டவற்றில் எவற்றை குறிக்காது?

- (A) வழக்காடு தொடர்பான உரிமை
- (B) துய்ப்பு உரிமை
- (C) பொது அலுவலகம்
- (D) மேற்கண்டவை எல்லாம்

30. Any tax amount payable to Government by any law by a dealer is remaining unpaid, The action will be initiated under which of the following Act?

- (A) Sale of goods act
- (B) Revenue recovery act
- (C) Negotiable instrument act
- (D) General clause act

ஒரு வணிகர் தான் சட்டப்படி செலுத்த வேண்டிய வரியை அரசுக்கு செலுத்தவில்லையெனில் பின்வரும் எந்த சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

- (A) பொருட்களின் விற்பனைச் சட்டம்
- (B) வருவாய் மீட்புச் சட்டம்
- (C) கைமாற்றத்தக்க ஆவணச் சட்டம்
- (D) பொதுக் கூறுகள் சட்டம்

31. Who is the authority to remove a person who holds a civil post in the state?

- (A) Superior to that by which he was appointed
- (B) Subordinate to that by which he was appointed
- (C) None of the above
- (D) Both (A) and (B)

மாநிலங்களில் சிவில் பதவியில் இருக்கும் நபரை பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் உடையவர் யார்?

- (A) அவரை நியமிக்க அலுவலரை விட உயர்ந்த பிரிவியில் இருப்பவரால்
- (B) அவரை நியமிக்க அலுவலருக்கு சார்நிலை பதவியில் இருப்பவரால்
- (C) மேற்கண்டவர்கள் இல்லை
- (D) மேற்சொல்லப்பட்ட (A) மற்றும் (B) இரண்டும்

32. Who is competent to contract

- (A) Every person who is even not in the age of majority  
(B) Every person who is sound in mind  
(C) Every person who is even disqualified from contracting by law  
(D) None of the above

ஒப்பந்தத்திற்கு தகுதியானவர் யார்?

- (A) நிறை வயது இல்லாத ஒவ்வொரு நபரும்  
(B) திடமனநிலையுடைய ஒவ்வொரு நபரும்  
(C) சட்டப்படி ஒப்பந்தமிட தகுதியில்லாத ஒவ்வொரு நபரும்  
(D) மேற்க்கண்டவை எவையும் இல்லை

33. 'A' makes an agreement with 'B' to buy 'B's house if 'A' survives 'C'. Is Contract Enforceable in Law?

- (A) "Unenforceable by law  
(B) Unenforceable by law until and unless 'C' dies in 'A's lifetime  
(C) Null and Void  
(D) Both (A) and (C)

"சி" உடன் பிழைத்து வாழும் "ஏ" என்பவர் "பி" என்பவரின் வீட்டினை வாங்க "பி" உடன் உடன்பாடு செய்து கொண்டார். இந்த ஒப்பந்தம் சட்டப்படி செல்லுமா?

- (A) சட்டப்படி செயல்படுத்தமுடியாது  
(B) "ஏ" -ன் வாழ்நாளில் "சி" இறக்கும் வரை சட்டப்படி செயல்படுத்தமுடியாது  
(C) இல்லாநிலையானது  
(D) (A) மற்றும் (C) இரண்டும்

34. A person employed to do any act for another or represent another in dealings with a third person is called

- (A) Principal  
(B) Agent  
(C) None of the above  
(D) Both (A) and (B)

கொடுக்கல் வாங்கலில் மூன்றாவது நபரிடம் பிரதிநிதியாகவோ அல்லது மற்றவருக்காக செயல்பட பணி அமர்த்தப்படும் நபர் என்பவர்

- (A) முதல்வர்  
(B) முகவர்  
(C) மேலேயுள்ள எவையுமல்ல  
(D) (A) மற்றும் (B) இரண்டும்

35. Warrant case means the case punishable with which of the following offence

- (A) With death
- (B) With imprisonment for life
- (C) With imprisonment for a term exceeding two years
- (D) All the above

வராண்ட வழக்கு என்பது கீழ்க்கண்ட தண்டனைக்குரிய குற்றங்களில் எதை குறிக்கும்

- (A) மரணத்துடன் கூடிய
- (B) வாழ்நாள் சிறைவாசத்துடன் கூடிய
- (C) இரண்டாட்டிற்கு மேலான சிறைவாசத்துடன் கூடிய
- (D) மேலே உள்ள அனைத்தும்

36. Which of the following are public documents?

- (A) Public records kept in State
- (B) Documents forming the records of the act of the sovereign authority
- (C) None of the above
- (D) Both (A) and (B)

கீழுள்ளவையில் எவை பொது ஆவணங்கள்?

- (A) மாநிலத்தில் வைக்கப்பட்டுள்ள பொது பதிவேடுகள்
- (B) இறையாண்மை அதிகார சட்ட பதிவேடுகளின் ஆவணங்கள்
- (C) மேலே உள்ள எவையுமில்லை.
- (D) (A) மற்றும் (B) இரண்டும்

37. A Negotiable instrument include

- (A) Currency note
- (B) Promissory note
- (C) Both (A) and (B)
- (D) Neither (A) nor (B)

மாற்றுமுறை ஆவணம் உள்ளடக்கியது

- (A) பணத் தாள்கள்
- (B) கடனுறுதிச் சீட்டு
- (C) (A) மற்றும் (B) இரண்டும்
- (D) (A) வும் அல்ல (B) வும் அல்ல

38. A person employed by and acting under the control of the original agent in the business of the agency is called

- (A) Sub agent
- (B) Bailee
- (C) Pawnee
- (D) None of the above

முகமை வணிகத்தில் மூல முகவரியின் கட்டுப்பாட்டில் இயங்க பணியமர்த்தப்படும் நபர் என்பவர்

- (A) துணை முகவர்
- (B) ஒப்படைவு பெற்றவர்
- (C) அடகு பிடிப்பவர்
- (D) மேலேயுள்ள எவருமில்லர்

39. No Police officer shall detain in custody a person arrested without warrant for a period exceeding

- (A) 12 hours including the journey time
- (B) 24 hours including the journey time
- (C) 24 hours excluding the journey time
- (D) 12 hours excluding the journey time

பிடி ஆணை இல்லாமல் கைது செய்யப்பட்ட நபர் காவல் அதிகாரியின் பாதுகாவலில் கீழ்க்கண்ட காலம் மேலாக வைத்திருக்கக் கூடாது

- (A) பிரயாண நேரத்தையும் சேர்த்து 12 மணி நேரம்
- (B) பிரயாண நேரத்தையும் சேர்த்து 24 மணி நேரம்
- (C) பிரயாண நேரத்தை தவிர்த்து 24 மணி நேரம்
- (D) பிரயாண நேரத்தை தவிர்த்து 12 மணி நேரம்

40. Purpose of Investigation is

- (A) To punish offender
- (B) To collect evidence against offender
- (C) To arrest offender
- (D) Both (B) and (C)

புலனாய்வின் நோக்கம் என்ன?

- (A) குற்றவாளியை தண்டிப்பது
- (B) குற்றவாளிக்கு எதிரான ஆதாரங்களை திரட்டுவது
- (C) குற்றவாளியை கைது செய்வது
- (D) (B) மற்றும் (C) ஆகிய இரண்டும்

41. Taxes on sale and purchase of newspaper is listed in

- (A) Union list  
(B) State list  
(C) Concurrent list  
(D) None of the above

செய்தி தாள் விற்பனை மற்றும் கொள்முதல் மீதான வரி எதில் வகைப்படுத்தப்பட்டுள்ளது?

- (A) மையப் பட்டியல்  
(B) மாநில அதிகாரப் பட்டியல்  
(C) ஒருங்கியல் அதிகாரப் பட்டியல்  
(D) மேலேயுள்ள எவையுமல்ல

42. No Magistrate shall authorize the detention of an accused person in custody for a total period exceeding

- (A) 60 days  
(B) 30 days  
(C) 45 days  
(D) 90 days

கீழ்க்கண்ட காலத்திற்கு மேலாக பாதுகாவலில் உள்ள குற்றம் சுமத்தப்பட்ட நபரை சிறைவைக்க குற்றவியல் நடுவருக்கு அதிகாரம் வழங்க இயலாது

- (A) 60 நாட்கள்  
(B) 30 நாட்கள்  
(C) 45 நாட்கள்  
(D) 90 நாட்கள்

43. Which is the correct order:

- (A) Union list — State list — Concurrent list  
(B) State list — Concurrent list — Union list  
(C) Concurrent list — Union list — State list  
(D) Concurrent list — State list — Union list

எது சரியான வரிசை?

- (A) மையப் பட்டியல் - மாநில அதிகாரப்பட்டியல் - ஒருங்கியல் அதிகாரப்பட்டியல்  
(B) மாநில அதிகாரப்பட்டியல் - ஒருங்கியல் அதிகாரப்பட்டியல் - மையப் பட்டியல்  
(C) ஒருங்கியல் அதிகாரப்பட்டியல் - மையப் பட்டியல் - மாநில அதிகாரப்பட்டியல்  
(D) ஒருங்கியல் அதிகாரப்பட்டியல் - மாநில அதிகாரப் பட்டியல் - மையப் பட்டியல்



44. The power to make law in matters under State list on any part of India not covered under any State territory lies with

- (A) Parliament (B) State legislature  
(C) President (D) Governor

இந்தியாவின் எந்த பகுதியிலும் மாநில நிலப்பகுதிக்குட்படாத பகுதியின் மாநில அதிகாரப்பட்டியல் தொடர்பான விவகாரத்தில் சட்டமியற்ற அதிகாரம் யாரிடமுள்ளது

- (A) நாடாளுமன்றம் (B) சட்டமன்றம்  
(C) குடியரசு தலைவர் (D) ஆளுநர்

45. Taxes on consumption or sale of electricity is listed in

- (A) Union list  
(B) State list  
(C) Concurrent list  
(D) None of the above

மின் உபயோகம் அல்லது மின்விற்பனை மீதான வரி எதில் வகைப்படுத்தப்பட்டுள்ளது

- (A) மையப்பட்டியல்  
(B) மாநில அதிகாரப்பட்டியல்  
(C) ஒருங்கியல் அதிகாரப்பட்டியல்  
(D) மேலேயுள்ள எவையுமல்ல

46. Case in which secondary evidence relating to documents may be given

- (A) When the original is shown or appears to be in the possession or power of any person out of reach of or not subject to the process of the court  
(B) When the original is of such a nature as not be easily moveable  
(C) When the original is a public documents within the meaning of Section 74  
(D) All of the above

எந்த சூழலில் சார்நிலைச் சான்றுகளாக தொடர்பு ஆவணங்களைச் சமர்ப்பிக்கலாம்?

- (A) அசல் சாட்சிகளை காண்பிக்கவும் அல்லது சமர்ப்பிக்கவும் எத்தகைய அதிகாரம் உடைய சம்பந்தப்பட்ட நபரை நீதிமன்றத்தால் சென்றடைய முடியாதபோது  
(B) அசல் சாட்சிகளை எடுத்துச் சென்று சமர்ப்பிக்க முடியவில்லையெனில்  
(C) அசல் சாட்சிக்கான ஆவணங்கள் பிரிவு 74-ன் படி அரசு ஆவணங்களாக இருக்கும் பட்சத்தில்  
(D) மேற்கூறியவை அனைத்தும்

47. When Original document has been destroyed (or) lost

- (A) The Secondary evidence is acceptable
- (B) The Secondary evidence is acceptable only on the reason of not arising from own default (or) neglect
- (C) Secondary evidence is not acceptable
- (D) Only primary evidence has been accepted.

அசல் ஆவணம் அழிந்து அல்லது காணாமல் போனால்

- (A) சார்நிலைச் சான்றுகளை ஏற்று கொள்ளலாம்
- (B) கவனக்குறைவு போன்ற காரணங்கள் ஏதுமில்லை என்ற நிலையில் மட்டும் சார்நிலை சான்று ஏற்றுக் கொள்ளலாம்
- (C) சார்நிலை ஆதாரங்களை ஏற்றுக் கொள்ள முடியாது
- (D) முதன்மை ஆதாரங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்

48. Find out the incorrect statement

- (A) State cannot impose tax on the export of goods outside territory of India
- (B) State can impose tax on the sale taken place outside the state
- (C) State cannot impose tax on import of goods
- (D) State can impose tax on the sale taken place inside the state

தவறான கூற்றை கண்டறியவும்

- (A) ஏற்றுமதி பொருட்களின் மீது இந்திய மாநில அரசால் வரி விதிக்க முடியாது
- (B) மாநிலத்திற்கு வெளியே நடைபெறும் விற்பனையின் மீது மாநில அரசால் வரி விதிக்க முடியும்
- (C) இறக்குமதி பொருட்களின் மீது மாநில அரசால் வரி விதிக்க முடியும்
- (D) உள்மாநில விற்பனைக்கு மாநில அரசால் வரி விதிக்க முடியும்

49. Which of the following statement is true regarding conclusive proof.

- (i) On proof of the one fact the other fact is regarded as proved
- (ii) Shall not allow evidence to be given for the purpose of disproving other fact
- (iii) It is only discretion of the court
- (iv) It is the proof of relevancy of fact
- (A) Statements (i), (iii) and (iv) only
- (B) Statements (i) and (ii) only.
- (C) Statement (ii), (iii) and (iv) only
- (D) Statements (i), (ii) and (iv) are correct

கீழ்க்கண்ட கூற்றில் அறுதிசான்று உறுதியில் எது சரியானது?

- (i) ஒரு உண்மையை நிரூபிப்பதன் மூலம் மற்றொரு உண்மை நிரூபிக்கப்பட்டதாக கருதப்படுவது
- (ii) மற்றொரு உண்மையை பொய்ப்பிப்பதற்கான ஆதாரத்திற்கு இடமளிக்காமல் இருப்பது
- (iii) நீதிமன்றத்தின் விருப்புரிமை சார்ந்தது
- (iv) உண்மையைச் சார்ந்த நிரூபணம் ஆகும்
- (A) (i), (iii), (iv) கூற்று மட்டும்
- (B) (i), (ii) கூற்று மட்டும்
- (C) (ii), (iii) (iv) கூற்று சரியானது
- (D) (i), (ii), (iv) கூற்று சரியானது

50. Who act as the custodian of suitors deposits and other moneys received by the public servants and courts

- (A) President
- (B) Chief Justice
- (C) Public Account of India/State
- (D) None of the above

வழக்காடுபவரின் முதலீடுகள், பொது ஊழியர் மற்றும் நீதிமன்றங்களில் பெறப்படும் பணத்திற்கும் பாதுகாவலராக செயல்படுபவர்

- (A) குடியரசுத் தலைவர்
- (B) தலைமை நீதிபதி
- (C) இந்திய/மாநில பொது கணக்கு
- (D) மேலேயுள்ள எவருமல்ல

51. Principles to determine whether a purchase or sale is outside the state or not is formulated by whom?

- (A) President (B) Parliament  
(C) Supreme court (D) Tribunal

ஒரு தொள்முதல் அல்லது விற்பனை மாநிலத்தின் வெளியே மேற்கொள்ளப்பட்டுள்ளதா, இல்லையா என்ற தீர்மான கோட்பாட்டினை கீழ்க்கண்டவர்கள் நிர்ணயம் செய்யவும்

- (A) குடியரசுத் தலைவர் (B) பாராளுமன்றம்  
(C) உச்ச நீதிமன்றம் (D) தீர்ப்பாயம்

52. What can a police officer do after a cognizable offence is committed?

- (A) Can Keep accused in police custody without a remand order  
(B) Cannot arrest an accused without warrant and should get warrant  
(C) May arrest an accused without warrant  
(D) Is not required to produce accused before Magistrate

பிடியியல் குற்றம் நடந்தால் காவல்துறை அதிகாரியின் நடவடிக்கை என்ன?

- (A) குற்றவாளியை விசாரணைக் காவல் ஆணையினிற் காவல்துறை கட்டுப்பாட்டில் வைக்கலாம்  
(B) பிடியாணை இல்லாமல் குற்றவாளியை கைது செய்ய இயலாது. அதனால் பிடியாணை வேண்டும்  
(C) பிடியாணை இல்லாமல் குற்றவாளியை கைது செய்ய இயலும்  
(D) நீதிபதியிடம் குற்றவாளியை ஒப்படைக்கத் தேவையில்லை

53. A proposal when accepted becomes the following

- (A) Contract (B) Promise  
(C) Agreement (D) None of the above

ஒரு கருத்துரு ஒப்புக்கொள்ளும்போது கீழ்க்கண்டவையாக மாறும்

- (A) ஒப்பந்தம் (B) வாக்குறுதி  
(C) உடன்படிக்கை (D) மேலேயுள்ள எவையுமல்ல

54. Police may without a warrant arrest any person who
- (A) Obstructs a police officer while in the execution of his duty
  - (B) Has been proclaimed as an offender by the order of the State Government
  - (C) None of them
  - (D) Both (A) and (B)

காவலர் எந்த ஒரு நபரையும் பிடி ஆணையில்லாமல் கைது செய்யும்

- (A) காவல் அதிகாரி பணி செய்யும்போது பணிசெய்ய இடையூறு செய்யும்போது
- (B) மாநில அரசாங்க ஆணையினால் விளம்பப்பட்ட குற்றவாளி எனும்போது
- (C) எவையுமில்லை
- (D) (A) மற்றும் (B) இரண்டும்

55. Indian penal code deals with punishments for

- (A) Offenses committed within India
- (B) Offenses committed by Indian citizens
- (C) Offenses committed overseas
- (D) Both (A) and (B)

இந்திய தண்டனைத் தொகுப்புச் சட்டத்தில் தண்டனை

- (A) இந்தியாவில் இழைக்கப்படும் குற்றங்கள்
- (B) இந்திய குடிமகனால் இழைக்கப்படும் குற்றங்கள்
- (C) அயல்நாட்டில் இழைக்கப்படும் குற்றங்கள்
- (D) (A) மற்றும் (B) இரண்டும்

56. As per general clause act the following statement is correct regarding the time limit to file appeal

- (A) The Period is prescribed to file appeal
- (B) The court or office is closed on prescribed last day of time limit, the next day afterwards the court is open
- (C) The court is closed in the prescribed last day of the time limit to file appeal is the day on which court is open before the time limit
- (D) None of the above

பொதுக் கூறுகள் சட்டத்தின் படி மேல்முறையீடு தாக்கல் செய்வதற்கான அவகாசம் குறித்து பின்வரும் கூற்று சரியானது

- (A) மேல்முறையீடு செய்வதற்கான கால அளவு சொல்லப்பட்டுள்ளது
- (B) மேல்முறையீடு செய்ய குறிப்பிட்ட கால நாளின் இறுதி நாளின் நீதிமன்றம் மூடியிருப்பின் அடுத்து திறக்கப்படும் நாளை இறுதி நாளாக கொள்ள வேண்டும்
- (C) குறிப்பிட்ட கால நாளின் இறுதி நாளின் நீதிமன்றம் மூடியிருப்பின் அதற்கு முன்னர் திறந்திருந்த நாளை இறுதி நாளாக கொள்ள வேண்டும்
- (D) மேற்கூறிய ஏதும் இல்லை

57. As per limitation act any appeal or application for a review of judgment or for leave to Appeal may be admitted after the period of limitation.

- (A) The appellant is in capacited person
- (B) The appellant is illiterate
- (C) When the appellant satisfies the court that he had sufficient cause for not preferred the appeal within limitation period
- (D) All of the above

வரையறை சட்டத்தின் படி வழக்கு கால வரையறைக்கு மேலும் தாக்கல் செய்யும் போது அவ்வழக்கை ஏற்கலாம் எப்பொழுதெனில்

- (A) மேல் முறையீட்டாளர் போதுமான திறனுடைய நபராக இல்லாத போது
- (B) மேல் முறையீட்டாளர் படிப்பறிவற்றவராக இருக்கும் போது
- (C) நீதிமன்றத்தால் ஒத்துக்கொள்ளும் படியான காரணத்தால், காலவரையறைக்குள் தாக்கல் செய்ய இயலவில்லை
- (D) மேற்கூறியவை அனைத்தும்

58. Interstate trade(or)Commerce means

- (A) Business transactions between states in Indian Union
- (B) Trade within the state
- (C) Business transactions between states and within states
- (D) Business transaction between United State and India

மாநிலங்களுக்கிடையேயான வணிகம் என்பது

- (A) இந்திய யூனியனில் உள்ள மாநிலங்களுக்கிடையே நடைபெறும் வணிகம்
- (B) மாநிலத்திற்குள் நடைபெறும் வணிகம்
- (C) மாநிலங்களுக்குள்ளும், இடையேயும் நடைபெறும் வணிகம்
- (D) அமெரிக்காவிிற்கும், இந்தியாவிிற்கும் இடையே நடக்கும் வணிகம்

59. The Following Statement is true regarding bill of exchange

- (A) It should be signed be both the maker and receiver
- (B) It is an instrument in writing unconditional order
- (C) It is a conditional order
- (D) It is an agreement to exchange their bills

மாற்று முறியைப் பொறுத்து கீழ்க்கண்ட கூற்று உண்மையானது

- (A) கொடுப்பவர், கொள்பவர் இருவரும் கையெழுத்து இட வேண்டும்
- (B) நிபந்தனையற்ற எழுதப்பட்ட ஆணை
- (C) நிபந்தனையுடான ஆணை
- (D) விற்பனைப்பட்டியை மாற்றிக் கொள்ள ஒப்பந்தம்

60. The maker of a bill of exchange (or) cheque is called

- (A) Drawer (B) Drawee  
(C) Debtor (D) Creditor

மாற்றுமுறி அல்லது காசோலையை கொடுப்பவர்

- (A) பணம் எடுப்பவர் (B) காசோலைக்குரிய பெயரினர்  
(C) கடன் வாங்கியவர் (D) கடன் கொடுத்தவர்

61. The person named in the instrument to whom or to whose order the money is by the instrument directed to be paid is called

- (A) Payee (B) Drawee  
(C) (A) and (B) (D) Drawer

செலவாணி முறியின் வாயிலாக பணம் வழங்குவதற்கான ஆணையில் குறிப்பிடப்படும் நபர் பின்வருமாறு அழைக்கப்படுகிறார்?

- (A) பணம் பெறுபவர் (B) காசோலைக்குரிய பெயரினர்  
(C) (A) மற்றும் (B) இரண்டும் (D) பணம் எடுப்பவர்

62. The Following shall be excluded while computing the time limit to file appeal.

- (A) The time requisite for obtaining the copy of the judgement which was pronounced earlier  
(B) During, the proceeding are suspended (or) stayed  
(C) The time requisite for obtaining a copy of the order  
(D) All the above

மேல்முறையீடு செய்வதற்கான கால அவகாசத்திலிருந்து கீழ்க்கண்ட கால அளவிற்கு விலக்கு அளிக்க வேண்டும்

- (A) சொல்லப்பட்ட தீர்ப்பின் எழுத்து நகல் கிடைப்பதற்கு தேவையான கால அளவு  
(B) ஆணை தடை செய்யப்பட்ட அல்லது நிறுத்த வைக்கப்பட்ட கால அளவு  
(C) தீர்ப்பின் நகல் பெறத் தேவைப்படும் கால அளவு  
(D) மேலே கூறப்பட்டுள்ள அனைத்தும்

63. Cheques are considered as
- (A) A bank note
  - (B) Currency note
  - (C) Unconditional order in writing
  - (D) Credit note

காசோலைகளை இவ்வாறு கருதலாம்

- (A) வங்கிச் சீட்டு
- (B) பணத்தாள்
- (C) எழுத்து மூலம் நிபந்தனையற்ற ஆணை
- (D) வரவுச் சீட்டு

64. Promissory note means
- (A) credit note
  - (B) negotiable instruments
  - (C) another form of currency
  - (D) a bank note

கடனூறுதி ஆவணம் என்பது

- (A) வரவுச் சீட்டு
- (B) மாற்றுமுறை ஆவணம்
- (C) பணத்தின் வேறு வடிவம்
- (D) வங்கிச் சீட்டு

65. In which provisions of conditional transfer is provided in the transfer of property Act 1882.

- (A) Section 3
- (B) Section 5
- (C) Section 7
- (D) Section 25

சொத்துரிமை மாற்றச் சட்டம் 1882 எந்தப் பிரிவில் நிபந்தனையுடன் சொத்துரிமை மாற்றம் பற்றி கூறப்பட்டுள்ளது.

- (A) பிரிவு 3ல்
- (B) பிரிவு 5ல்
- (C) பிரிவு 7ல்
- (D) பிரிவு 25ல்



66. The term Transfer under the Transfer of Property Act 1882, refers to

- (A) Transfer of easement right
- (B) Transfer to right to sue
- (C) Right to future maintenance
- (D) None of the above

சொத்துரிமை மாற்றச் சட்டம் 1882ன் படி மாற்றம் எனும் சொல் குறிக்காதது எது?

- (A) பகுதி மாற்றம்
- (B) முழுமையான மாற்றம்
- (C) நிச்சயமற்ற நிகழ்வு மாற்றம்
- (D) நிபந்தனை மாற்றம்

67. Legal representative means

- (i) The son of deceased person
- (ii) The relative of deceased persons
- (iii) A person who in law represents the estate of deceased person
- (iv) A person who intermeddles with the estate of deceased person
- (A) Statement (i) and (iii) are correct
- (B) Statement (ii), (iii) and (iv) are correct
- (C) Statement (iii) and (iv) are correct
- (D) All are correct

சட்டரீதியான பிரதிநிதி என்பவர்

- (i) இறந்து விட்டவரின் மகன்
- (ii) இறந்து விட்டவரின் உறவினர்
- (iii) இறந்து விட்டவரின் சொத்து சம்பந்தப்பட்ட சட்டரீதியான செயல்படும் பிரதிநிதி
- (iv) இறந்து விட்டவரின் சொத்தின் தொடர்பில் செயல்படும் பொது நபர்
- (A) (i), (iii) ஆகிய இரண்டும் சரி
- (B) (ii), (iii), (iv) ஆகிய மூன்றும் சரி
- (C) (iii), (iv) ஆகிய இரண்டும் சரி
- (D) அனைத்தும் சரி

68. Any citizen of India has the right to file suit against the Government of India

- (A) The statement is correct  
(B) The statement is incorrect  
(C) The Statement is partially correct  
(D) The Statement is meaningless

எந்த ஒரு இந்திய குடிமகனும் இந்திய அரசுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய உரிமை இருக்கிறது?

- (A) கூற்று சரியானது  
(B) கூற்று தவறானது  
(C) கூற்றின் ஒரு பகுதி மட்டுமே சரி  
(D) கூற்று அர்த்தமற்றது

69. The leading question may be asked in

- (A) cross examination (B) re examination  
(C) oral enquiry (D) confession statement

விடை அமை வினா எப்போது கேட்கலாம்

- (A) குறுக்கு விசாரணையில் (B) மறு விசாரணையில்  
(C) வாய்மொழி விசாரணையில் (D) ஒப்புதல் வாக்குமூலத்தில்

70. Firm means

- (A) Persons who have into partnership with one another are collectively called as "firm"  
(B) It is a firmly limited company  
(C) Public limited company  
(D) All the above

குழுமம் என்பது

- (A) குழுமத்தின் உறுப்பினர்கள் அனைவரையும் ஒன்று சேர்ந்து குழுமம் என்று அழைப்பர்  
(B) ஒரு அசைக்க முடியாத கம்பெனி  
(C) பொதுத் துறை நிறுவனம்  
(D) மேலே கூறிய அனைத்தும்

71. Buyer means

- (A) a person who buys (or) agrees to buy goods  
(B) voluntary transfer of goods  
(C) a person who sells or agrees to sell  
(D) none of the above

வாங்குபவர் என்பவர்

- (A) வாங்கும் நபரோ வாங்க ஒப்பந்திக்கும் நபரோ ஆவார்  
(B) தானாக பொருளை மாற்றுபவர்  
(C) விற்பவரோ விற்க ஒப்பந்திக்கும் நபரோ ஆவார்  
(D) மேலே சொன்ன எதுவுமில்லை

72. Court Means

- (A) The person or persons before whom a legal Proceedings is taken  
(B) The place where arguments heard  
(C) The Place where enquiry is made  
(D) None of the above

நீதிமன்றம் என்பது

- (A) ஒருவர் அல்லது அதற்கு மேற்பட்டவர் முன்னிலையில் சட்டமுறையை எடுத்து வைப்பது  
(B) விவாதம் நடைபெறும் இடம்  
(C) விசாரணை நடைபெறும் இடம்  
(D) மேற்கூறிய யாவும் இல்லை

73. Decree does not include

- (i) Any adjudication from which an appeal his as an appeal from and order  
(ii) Any order dismissal for default  
(A) (i) above (B) (ii) alone  
(C) Neither (i) nor (ii) (D) Both (i) and (ii)

தீர்ப்பாணை என்பது கீழ்க்கண்ட எதை உள்ளடக்கியது இல்லை

- (i) மேல் முறையீட்டு ஆணையின் அடிப்படையில் பெறப்பட்ட ஆணை  
(ii) வழுவிய காரணத்திற்காக தள்ளுபடி செய்யப்பட்ட ஆணை  
(A) (i) மட்டும் (B) (ii) மட்டுமே  
(C) (i) மற்றும் (ii) இரண்டும் இல்லை (D) (i) மற்றும் (ii) ஆகிய இரண்டும்

74. Find out correct

Following duties levied by the union but collected and appropriated by the States

- (A) Stamp duty
- (B) Entertainment tax
- (C) Cenvat
- (D) Wealth tax

கீழ்க்கண்ட எந்த வரி மத்திய அரசால் விதிக்கப்பட்டு மாநிலங்களால் வசூலிக்கப்பட்டு எடுத்து கொள்ளப்படுகிறது?

- (A) முத்திரைத்தாள் வரி
- (B) கேளிக்கை வரி
- (C) சென்வாட் வரி
- (D) சொத்து வரி

75. Article of 365 of the constitution of India required that to levy tax

- (A) There must be a law
- (B) The law must authorize the tax
- (C) The tax must be levied and collected in accordance with the law
- (D) All of the above

எந்த ஒரு வரியும் விதிக்க இந்திய அரசியலமைப்பு 365 ஆம் பிரிவின் படி தேவையாக கருதுவது

- (A) ஒரு சட்டம் வேண்டும்
- (B) சட்டம் வரியை அங்கீகரிக்க வேண்டும்
- (C) சட்டத்தின் படியே வரி விதிக்கவோ, வசூலிக்கவோ வேண்டும்
- (D) மேற்கூறிய அனைத்தும்

76. The following was not including in the Local authority category.

- (A) Municipality
- (B) District Board
- (C) Authority who is managing the local fund
- (D) District collector

கீழ்க்கண்டவைகளில் உள்ளாட்சி துறையில் சேர்க்க முடியாதது எது?

- (A) நகராட்சி
- (B) மாவட்ட வாரியம்
- (C) உள்ளாட்சி நிதியை மேலாண்மை செய்பவர்
- (D) மாவட்ட ஆட்சியர்

77. A transfer of property may be made without writing in every case in which a writing is not expressly required by law is called.

- (A) Oral transfer
- (B) Written transfer
- (C) Deemed transfer
- (D) Transfer in the course of business

எழுதப்படாத சொத்துரிமை மாற்றம் நிகழும் பட்சத்தில் அது போன்ற சட்டபூர்வமாக எழுதப்பட தேவையில்லாத மாற்றம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

- (A) வாய்மொழி உரிமை மாற்றம்
- (B) எழுத்துப்பூர்வ உரிமை மாற்றம்
- (C) கருதப்படக்கூடிய உரிமை மாற்றம்
- (D) வணிக நடவடிக்கையில் உரிமை மாற்றம்

78. Until the contrary is proved which of the following assumptions are true about a negotiable instrument

- (A) Of consideration
- (B) As to stamp
- (C) As to time of acceptance
- (D) All of the above

முரண்பாடு நிரூபிக்கப்படும்வரை மாற்றுமுறை ஆவணத்தை பற்றி கீழுள்ள ஊகத்தில் எது சரியானது?

- (A) மறு பயன்
- (B) முத்திரை
- (C) ஏற்றுக்கொள்ளும் காலம் வரை
- (D) மேலே உள்ளவை அனைத்தும்

79. The Court may compel the attendance of any person to whom a summon has been issued and for that purpose may

- (A) Attach and sell his property
- (B) Issue a warrant for his arrest
- (C) Both (A) & (B)
- (D) None of the above

ஒரு நீதிமன்றம் எந்த காரணத்திற்காக அழைப்பானை விடுக்கப்பட்ட தனிநபரின் வருகை கட்டாயமாகும்.

- (A) சொத்து ஜப்தி மற்றும் ஏலமிட
- (B) கைது ஆணை வழங்க
- (C) (A) மற்றும் (B) இரண்டும்
- (D) மேலேயுள்ள எவையுமல்ல

80. When the Indian Evidence Act came into force?

- (A) On 01.05.1984
- (B) On 31.03.1956
- (C) On 01.09.1872
- (D) On 01.09.1972

இந்திய சாட்சிய சட்டம் எப்பொழுது அமுலுக்கு வந்தது?

- (A) 01.05.1984 அன்று
- (B) 31.03.1956 அன்று
- (C) 01.09.1872 அன்று
- (D) 01.09.1972 அன்று

100/DD/18

Register Number										
--------------------	--	--	--	--	--	--	--	--	--	--

DEPARTMENTAL EXAMINATIONS  
DEPARTMENTAL TEST IN COMMERCIAL TAXES ACTS – PART III  
(With Books)

Maximum Time : 30 minutes

Maximum Marks : 20

**IMPORTANT INSTRUCTIONS**

**DESCRIPTIVE TYPE**

விரிவான விடையளிக்கும் வகை வினாத்தாள்

**Read the following instructions carefully before beginning to answer the questions.**

வினாக்களுக்கு விடையளிக்க தொடங்கும் முன்பு கீழ்க்கண்ட அறிவுரைகளை கவனமாக படிக்கவும்.

1. Answers in excess of the prescribed number of questions appearing at the end of the answer book will not be valued.  
விடைகளை குறிப்பிட்டுள்ள எண்ணிக்கைக்கு அதிகமாக எழுதியிருப்பின், விடைத்தாளின் இறுதியில் உள்ள அதிக எண்ணிக்கையிலான விடைகள் மதிப்பீடு செய்யப்படாது.
2. Answer should be in brief and to the point and need not be a verbatim reproduction of printed pages. (Applicable for tests to be answered “with books” only).  
விடைகள் சுருக்கமாகவும், வினாவிற்கு உரிய அளவிலும் இருக்க வேண்டும். புத்தகத்தில் உள்ளவற்றை அப்படியே வார்த்தைக்கு வார்த்தை திரும்ப எழுதக் கூடாது. (இக்குறிப்பு புத்தகங்களுடன் எழுதும் தேர்விற்கு மட்டும் பொருந்தும்)
3. In case of doubt, English version is the final.  
வினாக்களில் சந்தேகமிருப்பின் ஆங்கில வடிவில் கொடுக்கப்பட்டுள்ள வினாக்களே இறுதியானது.

**Answer any FOUR of the following.**

ஏதேனும் நான்கு வினாக்களுக்கு விடையளிக்கவும்.

(4 × 5 = 20)

1. Elucidate Compensation for loss or damage caused by breach of contract and compensation for failure to discharge obligation.  
ஒப்பந்த முறிவு காரணமாக ஏற்படும் இழப்பு மற்றும் சேதம் தொடர்பான இழப்பீட்டை விவரிக்கவும்.
2. When can the prescribed period of limitation period be extended?  
எப்பொழுது வரையறுக்கப்பட்ட வரம்பு காலம் நீட்டிக்கப்பட இயலும்?
3. What are the punishments prescribed under the Indian Penal Code, for absconding to avoid service of summons or other proceedings?  
இந்திய குற்றவியல் குறியீட்டின் கீழ் அழைப்பாணை மற்றும் பிற ஆணைகளை தவிர்ப்பதற்காக ஒருவர் தலைமறைவாக இருக்கும் நிகழ்வுகளில் வரையறுக்கப்பட்ட தண்டனையாது?

[Turn over

4. Define any four of the following :

கீழ்க்கண்ட எவையேனும் நான்கை விளக்கவும் :

- (a) "Document"  
"ஆவணம்"
- (b) "Person"  
"நபர்"
- (c) "Prescribed"  
"வரையறுக்கப்பட்ட"
- (d) "Number"  
"எண்"
- (e) "Year and Month"  
"வருடம் மற்றும் மாதம்"

5. Write a short note on the following:

கீழ்க்கண்டவற்றை பற்றி சிறு குறிப்பு வரைக :

- (a) Who is a sub-agent?  
துணை முகவர் என்பவர் யார்?
- (b) What is cognizable Offence and Non-cognizable offence?  
எது பிடியாணையின்றி பிடியியல் குற்றம் மற்றும் பிடியாணையின்றி பிடியில் அல்லாத குற்றம்?
- (c) Who is a pleader?  
வழக்கறிஞர் என்பவர் யார்?

6. Write a short note on the following:

கீழ்க்கண்டவற்றை பற்றி சிறு குறிப்பு வரைக :

- (a) What is an affidavit?  
உறுதி சான்று (Affidavit) என்பது யாது?
- (b) What is bill of exchange?  
மாற்று சீட்டு (bill of exchange) என்பது யாது?
- (c) What is "Local Authority"?  
உள்ளாட்சி அமைப்பு (Local Authority) என்பது யாது?